

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் பிராந்திய கவுன்சிலராகிய ரொவீனா சான்ட்டோஸ் அவர்கள்
FCM' இன் 2020-2021 இயக்குனர் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்**

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 15, 2020) – இன்றைய தினம், நமது ப்ராம்ப்ட்டன் பிராந்திய கவுன்சிலராகிய ரொவீனா சான்ட்டோஸ் அவர்கள், கனடிய நாட்டின் நகராட்சிகளின் கூட்டமைப்பின் இயக்குனர் மன்றத்திற்கு ([Federation of Canadian Municipalities Board of Directors](#)) ஒரு ஆண்டுக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கனடிய நாட்டின் நகராட்சிகளுக்கான கூட்டமைப்பானது (FCM) அறிவித்துள்ளது.

இயக்குனர்களுக்கான தேர்தலானது, அக்டோபர் 5-7 தேதிகளில் நடைபெற்றது; அதற்கான ஒப்புதல் இன்றைக்கு FCM' இன் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

1901 ஆம் ஆண்டுமுதல் கனடா நாட்டின் நகராட்சி ஆளுமையின் தேசிய குரலாக FCM இருந்து வருகிறது. கனடாவின் நகரங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் முதல், நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் சமூகங்கள் மற்றும் 20 மாகாண மற்றும் பிராந்திய நகராட்சி சங்கங்கள் வரை அனைத்து அளவிலான அமைப்புக்களாக இருக்கின்ற 2,000 க்கும் மேற்பட்ட நகராட்சிகளின் உறுப்பினர்கள் இதில் உள்ளனர். மொத்தத்தில், நாட்டில் இருக்கும் மூன்று கரையோர பகுதிகளில், ஒரு கரையில் இருந்து இன்னொரு கரை வரை மற்றும் இன்னொரு கரையிலிருந்து மற்றும் ஒரு கரை வரை பரந்து இருக்கும் கனடிய நாட்டு மக்களின் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கிறார்கள். கனடா முழுவதிலுமிருந்து நகராட்சித் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய விஷயங்களில் FCM கொள்கையை வகுப்பதற்காக ஒன்றுகூடுகிறார்கள்.

ஒரு கரையில் இருந்து இன்னொரு கரை வரை மற்றும் இன்னொரு கரையிலிருந்து மற்றும் ஒரு கரை வரை, நாட்டில் பரந்து இருக்கும் கனடிய நாட்டு நகராட்சிகளை, ப்ராம்ப்ட்டன் நகர சபையின் நடவடிக்கைகளும் மற்றும் சபை முன்னுரிமைகளுக்கான காலம் ([Term of Council Priorities](#)) ஆகியவையும் பிரதிபலிக்கின்றன, இதில் மலிவு விலை வீடுகள், போக்குவரத்து வசதி, காலநிலைக்கேற்ற நடவடிக்கை, பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல் மற்றும் இனவெறி எதிர்ப்புக் கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் வணிகங்கள் மற்றும் சமூகத்தினருக்கு COVID-19 தொற்று பரவலின் பேரில் இழந்த பொருளாதாரத்தை, பாதுகாப்பாக மறுதொடக்கம் செய்தல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.

அறிஞர் கூற்றுக்கள்

” ப்ராம்ப்ட்டன் என்பது ஒரு கிராமப்புற நகரம் என்பதிலிருந்து, புறநகர் சமூகமாக வளர்ந்து, இப்போது கனடாவின் ஒன்பதாவது பெரிய நகராட்சியாக ஒரு துடிப்பான நகர மையமாக வளர்ந்து வருகிறது. FCM

குழுவில் அமருவது என்பது நாடெங்கிலும் இருக்கும் சக நகராட்சி தலைவர்கள் கொண்ட குழுவில் பங்குபெறவும், நாடு முழுவதும் உள்ள நகராட்சி தலைவர்களுடன் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நாம் அனைவரும் சேவை செய்யும் குடியிருப்பாளர்களுக்காக ஒன்றாக வாதிடுவதற்கும் கிடைத்த கவரவம் மற்றும் பாக்கியமாகும்; பல நகராட்சிகளைப் போலவே, இந்த வளர்ச்சிப் பயணத்தினுள் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம், மற்றும் தொடர்ந்து எதிர்கொள்கிறோம், ஆனால் அதன் போக்கில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். என்னை தயார்ப்படுத்திக்கொண்டு, ப்ராம்பட்டனுக்காகவும், மற்றும் நமது நகரங்கள் அனைத்திற்கும் வக்காலத்து வாங்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். நமது நகரங்களும் மாநகரங்களும் செழித்து வளரும்போது, நம் நாடும் செழித்து வளரும். ”

– ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்பட்டன் நகரம்

“பல ஆண்டுகளாகவே, கனடா நாட்டு சமூகங்களின் தேவைகளுக்காக வாதிடுவதில் FCM ஒரு ஒருங்கிணைந்த பங்காற்றியுள்ளது. நகரசபையின் சார்பாக, நகரத்திற்கு சேவை செய்வதற்காக கவுன்சிலர் சான்ட்டோஸ் அவர்கள் இப்படி ஒரு பொறுப்பு வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் பெருமிதம் கொள்கிறேன்; மற்றும் அவரது உந்துதலும் அர்ப்பணிப்பும் ப்ராம்பட்டன் வாசிகள் மற்றும் பீல் பிராந்தியத்தில் வசிப்பவர்களின் குரலை ஒலிக்கச் செய்வதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்; மேலும் ஒவ்வொரு நாளும் நமது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற முடிவுகளை திறம்பட வழங்குவார் எனவும் நம்புகிறேன். ”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca